

நிதி அமைச்சகம்
(பொருளாதார விவகாரங்கள் துறை)

அறிவிக்கை

புதுதில்லி, நவம்பர் 08, 2016

S.No. 3407 (E)

இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய மன்றக் குழு (இங்கே பின்னர் இது “மன்றக்குழு” என்று குறிப்பிடப்படும்) இயக்குநர்கள் பின்வருமாறு பரிந்துரை செய்துள்ளனர். நடப்பிலிருக்கும் வரிசை சார்ந்த வங்கி நோட்டுகளில் மதிப்பிலக்கம் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் (இங்கே பின்னர் இது “குறிப்பிட்ட வங்கி நோட்டுகள்” என்று குறிப்பிடப்படும்) சட்டப்படி செல்லுபடியாகாது என்று பரிந்துரைத்தனர்.-

குறிப்பிட்ட வங்கி நோட்டுகள் போன்றே கள்ள நோட்டுகள் அதிக அளவில் புழக்கத்திலிருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அவைகளை உண்மையான ரூபாய் நோட்டுகளிடையே இனங்கண்டு பிரித்தறிவதும் கடினமான ஒன்றாக உள்ளது. கள்ளநோட்டுகளின் புழக்கம் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவருகிறது. -

கணக்கில் வராத செல்வத்தைப் பதுக்கி வைப்பதற்கு இந்த உயர்மதிப்பிலக்க நோட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன. அமலாக்கப்பிரிவினர் பெருமளவில் பறிமுதல் செய்த பணக்குவியல்கள் இதை எடுத்துக் காட்டுகிறது..-

கள்ளநோட்டுகள் இரகசியமான, வன்முறையைத் தூண்டும் தீவிரவாதம், போதை மருந்துக் கடத்தல், போன்ற செயல்பாடுகளுக்கு நிதிஉதவி அளித்து, நாட்டின் பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பிற்கு ஊறுவிளைவிப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆகவே,

மத்திய அரசு, தக்க பரிசீலனைக்குப் பின்னர் மன்றக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த முடிவுசெய்தது.

எனவே, தற்சமயம், இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 (2 of 1934) (இங்கே பின்னர் இது “சட்டம்” என்று குறிப்பிடப்படும்) சட்டப்பிரிவு 26 (உப பிரிவு 2)-ன்படி கிடைக்கப்பெற்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி, மத்திய அரசு இங்கே இவ்வாறு அறிவிக்கிறது. நவம்பர் 9, 2016 முதல், கீழே சொல்லப்படும் வகையில் இந்த குறிப்பிட்ட நோட்டுகள் செல்லுபடியாகாது.

1. (1) வங்கிகள் நெறிமுறைச் சட்டம் 1949 (1949-ன் சட்டப்பிரிவு 10)ல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வங்கிக் கம்பெனி, அரசுக் கருவூலம் நவம்பர் 08, 2016 அன்று வேலை முடிவில் வைத்திருந்த குறிப்பிட்ட நோட்டுகளின் விவரங்கள் குறித்த ஒரு அறிக்கையைத் தயாரித்து, நவம்பர் 10, 2016, 1.00 மணிக்குள், உரிய இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகத்திற்கு (இங்கே பின்னர் இது ரிசர்வ் வங்கி என்று குறிப்பிடப்படும்) இதற்காக வடிவமைக்கப்பட்ட உரிய படிவத்தில் அனுப்பிட வேண்டும்.

- (2) மேலே குறிப்பிட்ட உப பத்தி (1)-ல் உள்ளபடி, அறிக்கையை அனுப்பிய பின், குறிப்பிட்ட நோட்டுகளை அருகிலுள்ள தொடர்பு அல்லது கருவூலக் கிளைக்கு, வங்கிக் கிளைக்கு அல்லது ரிசர்வ் வங்கியின் அலுவலகத்திற்கு அவைகளின் கணக்கில் வரவு வைக்கும்பொருட்டு அனுப்பிடவேண்டும்.

2. மேலே உப பத்தி (1)-ல் குறிப்பிட்டுள்ள வங்கிக் குழுமம், கருவூலம் அல்லாத ஒரு நபர், குறிப்பிட்ட நோட்டுகளை வைத்திருப்பாரானால், அவற்றை, இந்திய ரிசர்வ் வங்கி அலுவலகம் அல்லது பொதுத்துறை வங்கிகள், தனியார்துறை வங்கிகள், பன்னாட்டு வங்கிகள், பிராந்திய கிராமப்புற வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள், மாநிலக் கூட்டுறவு வங்கிகள் ஆகியவற்றின் கிளைகளில் டிசம்பர் 30, 2016 அன்றும் / வரையிலும், பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு மாற்றிக் கொள்ளலாம்.

- i. மொத்தம் ரூ. 4000 மதிப்பு வரையுள்ள குறிப்பிட்ட நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கியால் வடிவமைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன், அடையாளச் சான்றாவணத்துடன், வங்கிகளில் கொடுத்து செல்லுபடியாகும் எந்தவொரு மதிப்பிலக்க நோட்டுகளாகவும் மாற்றிக்கொள்ளலாம்.
- ii. குறிப்பிட்ட நோட்டுகளை மாற்றிக்கொள்வதற்கான உச்சவரம்பு ரூ. 4000 என்பது இந்த அறிக்கை வெளியான நாள்தொடங்கி 15 நாட்களுக்குப்பின் மறுபரிசீலனை செய்யப்பட்டு உரிய ஆணைகள் தேவைப்படும் இடங்களில் வெளியிடப்படும்.
- iii. குறிப்பிட்ட நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்திட உச்சவரம்பு ஏதுமில்லை. ஆயினும், நடப்பிலுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிவீர் (KYC) நிபந்தனைகள் பூர்த்திசெய்யப்படாத வங்கிக் கணக்குகளில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை டெபாசிட் செய்யலாம்.
- iv. வங்கிக் கணக்கு வைத்திருக்கும் நபர் செலுத்தும் இந்தகுறிப்பிட்ட நோட்டுகளின் மதிப்பு, உரிய வங்கிநடைமுறையைப் பின்பற்றி, அடையாளச் சான்றாவணம் காட்டப்பட்டபின், அவரின் கணக்கில் வரவுவைக்கப்படும்.
- v. மூன்றாம்நபருக்காக(அடுத்தவர்) குறிப்பிட்ட நோட்டுகளை அந்தநபரின் கணக்கில் வரவுவைக்க செலுத்த வேண்டுமானால், அதன்பொருட்டு, செலுத்தும் நபருக்கு உரிய அதிகாரம் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். செலுத்துபவர் தனது அடையாளச் சான்றாவணத்தைக் கண்பிக்க வேண்டும். அதன் பின், செலுத்தப்பட்ட நோட்டுகளின் மதிப்பு மூன்றாம்நபருடைய கணக்கில் வரவுவைக்கப்படும்.
- vi. நவம்பர் 24, 2016 (வேலைநேரம் முடியும் வரை) ஒரு நாளைக்கு ரூ. 10,000 வரை, ஒட்டு மொத்தமாக ஒரு வாரத்திற்கு (அறிவிப்புதொடங்கியநாள்முதல்) ரூ. 20,000 வரை மட்டும் வங்கிக் கணக்கிலிருந்து ஒருவர் வங்கி முகப்பில் எடுக்கமுடியும். இந்த வரம்புகள் பின்னர் மறு பரிசீலனை செய்யப்படும்
- vii. இவ்வாறு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட பணத்தை எந்தவிதத் தடையுமின்றி, ரொக்கம் தேவையில்லாத வகையில் காசோலை வழங்கவோ, மின்னணு நிதிமாற்றம் (உ-ம். NEFT, RTGS, IMPS, மொபைல் பேங்கிங், இணையதள வங்கிப் பணமாற்றம்) செய்யவோ பயன்படுத்திக்கொள்ளலாம்.
- viii. அனைத்து தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ATMs) மூலம் நவம்பர் 18, 2016 வரை, ஒரு நாளைக்கு ஒரு அட்டைக்கு ரூ. 2,000

வரை பணம் வழங்கப்படும். அது பின்னர் நவம்பர் 19, 2016 முதல் வரம்புத் தொகை ரூ. 4,000 ஆக உயர்த்தப்படும்.

ix. டிசம்பர் 30, 2016-அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ, இவ்வாறு இந்த ரூபாய் நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யவோ அல்லது பணமாக மாற்றிக் கொள்ளவோ ஒருவரால் முடியாது போனால், இந்திய ரிசர்வ் வங்கியால் பின்னர் அறிவிக்கப்படும் தேதிவரை, இந்திய ரிசர்வ் வங்கியின் குறிப்பிட்ட அலுவலகங்களில் இதற்கான வசதி செய்து தரப்படும் அல்லது ஏதாவது மாற்று ஏற்பாடு செய்து தரப்படும்.

3. 1) மேலே குறிப்பிட்ட உப பத்தி (1)-ல் குறிப்பிடப்பட்ட வங்கிக் கம்பெனி, அரசுக் கருவூலம் அனைத்தும் நவம்பர் 09, 2016 அன்று அனைத்து வர்த்தகத்திற்கும் மூடப்பட்டிருக்கும். ஆனால் இந்தத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, இருப்பிலுள்ள குறிப்பிட்ட நோட்டுகளை அருகிலுள்ள கருவூலம், வங்கிக்கிளை, ரிசர்வ் வங்கி ஆகியவற்றிற்கு அனுப்பிடவும், சட்டப்படிசெல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகளைப் பெற்றிடவும் அவை செயல்படும்.

2) பணம் வழங்கும்/ ஏற்கும் அனைத்து தானியங்கி பணம் வழங்கும் எந்திரங்கள் (ATMs), பண வழங்கிகள், பண சுழற்சி எந்திரங்கள் நவம்பர் 09, மற்றும் நவம்பர் 10, 2016 ஆகிய தேதிகளில் மூடப்பட்டிருக்கும்.

3) உப பத்தி (1)-ல் குறிப்பிடப்பட்ட ஒவ்வொரு வங்கியும் குறிப்பிட்ட நோட்டுகளை ATMs களிலிருந்து எடுத்துவிட்டு, அவை நவம்பர் 11, 2016 அன்றுசெயல் படுவதற்கு முன்னர், செல்லுபடியாகும் நோட்டுகளை ATMs களில் வைக்க வேண்டும்.

4) குறிப்பிட்ட நோட்டுகளை வெள்ளைவில்லை ATMs களிலிருந்து எடுத்துவிட்டு, அவை நவம்பர் 11, 2016 அன்றுசெயல் படுவதற்கு முன்னர் வெள்ளைவில்லை ATMs களில் செல்லுபடியாகும் நோட்டுகளை வைப்பதற்கு உரிய ஆதரவு வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும்.

5) ரிசர்வ் வங்கியிடமிருந்து மேலும் அறிவுறுத்தல்கள் கிடைக்கப்பெறும்வரை மேலே குறிப்பிட்ட உப பத்தி (1)-ல் குறிப்பிடப்பட்ட வங்கிக் கம்பெனிகள் , அனைத்தும், வெள்ளைவில்லை ATM கள் மூலம் ரூ. 100 மற்றும் ரூ.50 நோட்டுகள் வழங்கப்படுவதை உறுதிசெய்திட வேண்டும்.

6) உப பத்தி (1)-ல் குறிப்பிடப்பட்ட வங்கிக் கம்பெனி மற்றும் அரசுக் கருவூலம் அனைத்தும் நவம்பர் 10, 2016 முதல் வழக்கம்போல் செயல்படும்.

4. உப பத்தி (1)-ல் குறிப்பிடப்பட்ட வங்கி ஒவ்வொன்றும், நவம்பர் 10, 2016 முதல் ஒவ்வொருநாளின் வேலைநேரமுடிவில் அது மாற்றித்தந்த குறிப்பிட்ட நோட்டுகளைப் பற்றிய அறிக்கையை ரிசர்வ் வங்கி வடிவமைக்கும் படிவத்தில், ரிசர்வ் வங்கிக்கு அனுப்பிட வேண்டும்.

(F.No.10/03/2016-Cy.I)

Dr. சௌரப் கார்க், இணைச்செயலர்